

537

திருநெல்வேலி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்
திருநெல்வேலி மாவட்டம் / திருநெல்வேலி உள்ளூர் திட்டக் குழுவும்
இணை இயக்குநர் / உறுப்பினர் செயலர் அவர்களின் செயல்முறை ஆணைகள்
பிறப்பிப்பவர் : சி.மதிவாணன்,பி.இ.,

ந.க.எண்.2364/2020 திலிமா-3

நாள். 03.12.2020

பொருள்: மனைப்பிரிவு - மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் - திருநெல்வேலி
உள்ளூர் திட்டக் குழுவும் - திருநெல்வேலி மாநகராட்சி/ மாவட்டம் -
தச்சநல்லூர் வார்டு - (சத்திரம் புதுக்குளம் கிராமம் சர்வே எண்கள்: 77 பகுதி,
78 பகுதி, 147/2A, 147/2B, 147/2C, 147/3, 148/1, 148/2, 148/3, 148/4,
149/1, 149/2, 149/3, 150/1, 150/2, 151, 152) - ல் புதிய சர்வே வார்டு A -
பிளாக் 39 - நகரளவை எண்: 12/1, 12/2, 12/3, 13/1, 13/2, 13/3, 13/4, 15,
16/1, 16/2, 17, 66/2, 66/3, 66/4, 66/5, 67/1, 68/1- ல் 20155.ச.மீ
(4.98 ஏக்கர்) பரப்பளவு இடத்தில் குடியிருப்பு மனைப்பிரிவு க்கு தொழில் நுட்ப
ஒப்புதல் வழங்குதல்- குறித்து

- பார்வை:**
1. மனுதாரர்கள் திரு திரு.பாலகிருஷ்ணன் மற்றும் இருவர் என்பவரின்
விண்ணப்பம் நாள்: 05.03.2020 மற்றும் 12.07.2020 மற்றும் 07.08.2020..
 2. செயற்பொறியாளர் (தி) திருநெல்வேலி மாநகராட்சி அவர்கள் கடிதம்
ந.க.எண் 475/2019 சிபி1 நாள் 07.09.2020.
 3. நகர் ஊரமைப்பு இயக்குநர் சென்னை ஆவர்களின் கடிதம் ந.க.எண்
21862/2019/TCP6 நாள் 27.11.2019.
 4. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்கள் சுற்றறிக்கை கடிதம்
ந.க.எண்.14619/1988/பிசிசி, நாள்.27.04.1988.
 5. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்கள் சுற்றறிக்கை கடிதம்
ந.க.எண்.40483/1990/எல்ஏ1, நாள்.07.11.1992.
 6. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்கள் சுற்றறிக்கை கடிதம்
ந.க.எண்.7978/2012/எல்ஏ2, நாள்.19.04.2012.
 7. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்கள் சுற்றறிக்கை கடிதம்
ந.க.எண்.13686/2007/எல்ஏ1, நாள்.08.09.2017.
 8. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்கள் சுற்றறிக்கை கடிதம்
ந.க.எண்.2201/2017/சிபி, நாள்.28.09.2017.
 9. அரசாணை எண்.18, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
நாள் 04.02.2019. (b) அரசாணை எண்.16, நகராட்சி நிர்வாகம் மற்றும்
குடிநீர் வழங்கல் துறை நாள் 31.01.2020



10. அரசாணை எண்.138, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை நாள் 04.06.2004.
11. அரசாணை எண்.141, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை [UD4(3)] நாள் 23.09.2020.
12. நகர் ஊரமைப்பு இயக்குநர் சென்னை அவர்களின் கடிதம் ந.க.எண் 7671/2020/T(1) நாள் 25.09.2020.
13. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிமான கழகம் கடிதம் எண்.மே.பொ/திமிபவ/திலி/உ.செ.பொ/சிவில்/அ.எண்:384/2020 நாள்:08.09.2020
14. நகர் ஊரமைப்பு இயக்குநர் சென்னை அவர்களின் கடிதம் ந.க.எண் 21648/2019 TCP-6 நாள் : 12.11.2020
15. மாவட்ட ஆட்சித்தலைவர், திலி மாவட்டம் அவர்களின் குறிப்பு ஒப்புதல் நாள் 30.11.2020.
16. நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்கள் கடிதம் ந.க.எண்.14085/2012/எல்ஏ1, நாள் 15.05.2013.
17. அரசு செயலர், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை கடிதம் ந.க.எண். 19113/நவ4(3)2017 நாள் 30.08.2017.

ஆணை:

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி உள்ளூர் திட்டக்குழுமம், திருநெல்வேலி மாநகராட்சி/ -தச்சநல்லூர் வார்டு - (சத்திரம் புதுக்குளம் கிராமம் சர்வே எண்கள்: 77 பகுதி, 78 பகுதி, 147/2A, 147/2B, 147/2C, 147/3, 148/1, 148/2, 148/3, 148/4, 149/1, 149/2, 149/3, 150/1, 150/2, 151, 152) - ல புதிய சர்வே வார்டு A - பிளாக் 39 - நகரளவை எண் 12/1, 12/2, 12/3, 13/1, 13/2, 13/3, 13/4, 15, 16/1, 16/2, 17, 66/2, 66/3, 66/4, 66/5, 67/1, 68/1- -ல் 20155.ச.மீ (4.98 ஏக்கர்) பரப்பளவு இடத்தில் அமையும் குடியிருப்பு மனைப்பிரிவுக்கு பார்வை 13-ல் சுட்டிய நகர் ஊரமைப்பு இயக்குநர் சென்னை அவர்களின் உத்தரவுபடி ம.வ/ நகர இ.எண்.45/2020 என எண்ணிட்டு தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள வரைபடத்திற்கு 1971-ம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டம் பிரிவு 49-ன் கீழ், கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு வரைபடங்களுக்கு தி.அ/ம.வ/ தி.உ.தி.கு. எண். 47/2020 என்று எண்ணிடப்பட்டு திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.

உத்தேச உபயோகம் - குடியிருப்பு மனைப்பிரிவு

சிறப்பு நிபந்தனைகள்:

1. மனைப்பிரிவில் தார்சாலைகளாக அமைத்தும், சாலைகளுக்கான இடம் மற்றும் அணுகுசாலை விஸ்தரிப்புப்பகுதி, பூங்கா இடம் ஆகியவற்றை உள்ளாட்சிக்கு தானமாக ஒப்படைப்பு செற்றப்பட்டுள்ளதாக உள்ளாட்சியிடமிருந்து சான்று பெறப்பட்டதன் பேரில் இம்மனைப்பிரிவுக்கு தொழில் நுட்ப அனுமதி வழங்கி அனுப்பப்படுகிறது. இதன் பின்னர் மனைப்பிரிவில் தேவையான

பாலங்கள், சாக்கடை, வடிகால் துப்புவு வசதி, தெருவிளக்கு ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதனையும், தார்சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளதனையும் இட நேராய்வின் மூலம் உறுதி செய்த பின்னரே மாவட்ட அலுவலகத்தால் இம்மனைப்பிரிவிற்கு திட்ட அனுமதி வழங்குவதை உள்ளாட்சிக்குத் தெரிவித்து வரைபடங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

2. பார்வை 7-இல் கண்ட அரசு கடிதத்தின் படி "உள்ளாட்சிக்கு தானமாக வழங்கப்பட்ட இடங்களை உள்ளாட்சியின் பெயருக்கு மாற்றி வருவாய்துறை சர்வே எண் உட்பிரிவுகள் செய்து அதற்கான விவரங்கள் பெறப்பட்ட பின்னரே உள்ளாட்சியால் மனைப்பிரிவுக்கு இறுதி ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்."
3. பார்வை 16-இல் கண்ட அரசு கடிதம் மற்றும் பார்வை 8-இல் கண்ட நகர் ஊரமைப்பு ஆணையர், சென்னை அவர்கள் சுற்றறிக்கையின்படி "The Tamil Nadu Government in G.O.Ms.No.112 Housing & Urban Development Department Dated : 22.06.2017 have approved the Tamil Nadu Real Estate (Regulation & Development) act 2016. The promoter has to advertise, Market, Book, Sell (or) Offer for Sale or invite person to purchase in any manner any plot, apartment (or) building as the case may be in any Real Estate Project or part of it only after registering the Real Estate Project with the Real Estate Regulatory Authorityன்படி நடவடிக்கை தொடருமாறு மனுதாரரை கேட்டுக்கொள்ள வேண்டும்.
4. 4.நகர் ஊரமைப்புத் துறை சட்டப்பூர்வமாக தொழில்நுட்ப அனுமதி/திட்ட அனுமதி அளிப்பதன் மூலம் விண்ணப்பதாரரின் பேரில் உள்ள நில உரிமையை உறுதிப்படுத்தவில்லை. தொழில்நுட்ப அனுமதி / திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு விண்ணப்பதாரரின் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களில் (கிரையப்பத்திரம், குத்தகை பத்திரம், பட்டா, தானப்பத்திரம் பொது அதிகார பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன்மூலம் முதற்கட்டமாக விண்ணப்பதாரருக்கு வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று பார்க்கப்படுகிறது.

சொத்தினை வாங்க விரும்பும் எந்த நபரும், விண்ணப்பதாரருக்கு சொத்தின்மீது உள்ள உரிமையை தனியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அதன் மேல் வேறு யாரேனும் தனி நபர் உரிமை கோரினால் அவர்கள் அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக்கொள்ளலாம். இதனை முடிவு செய்ய நகர் ஊரமைப்புத் துறை பொருத்தமான அமைப்பு அல்ல."

நிபந்தனைகள்:

1. மேலும் பார்வை 4 மற்றும் 5 ஆகியவற்றில் கட்டியுள்ள இவ்வலுவலகசுற்றறிக்கைகளில் தெரிந்துள்ளபடி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
2. பார்வை 6-இல் சுட்டிய இவ்வலுவலக சுற்றறிக்கையின்படி பொது திறவிடங்கள் மற்றும் சாலைகள் தானப்பத்திரம் மூலம் பதிவு செய்து உள்ளாட்சியிடம் ஒப்படைத்துள்ளதன்படி மனைப்பிரிவு உரிமம் உள்ளாட்சியில் வழங்கப்பட வேண்டும்.



3. மனைப்பிரிவு நிபந்தனை எண்.15.ன்படி திறவிடம் மற்றும் பூங்காவிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திறந்தவெளி ஒதுக்கீடுகளையும் மற்றும் சாலைகளுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தையும் தானப்பத்திரம் மூலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதின்படி செயற்பொறியாளர், திருநெல்வேலி, மாநகராட்சி அவர்கள் இம்மனைப்பிரிவிற்கு இறுதி ஒப்புதல் வழங்கப்படவேண்டும் எனவும், மனைப்பிரிவு நபந்தனை 18(இ), 18(உ)குறித்து உறுதி செய்த பின்னரே ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
4. மனைப்பிரிவில் அமையும் உத்தேச சாலைகள் அனைத்தும் ()உள்ளாட்சியின் தரத்திற்கேற்ப தார்சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து செயற்பொறியாளர், திருநெல்வேலி மாநகராட்சி சான்று ற்ற பின்னரே உத்தேச மனைப்பிரிவுக்கு உள்ளாட்சியால் இறுதி ஒப்புதல் வங்கப்பட வேண்டும்.
5. மேலும் உள்ளாட்சியால் இறுதி ஒப்புதல் அளிக்கப்படும்போது மனைப்பிரிவு நிபந்தனை எண்.18(ஈ)-ன்படி அவ்வாணையின் நகலினை உடனடியாக இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
6. உள்ளாட்சியின் ஒப்புதலுடன் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு வரைபடத்தின்படி சம்மந்தப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு தகவலுக்கும் உரிய நடவடிக்கைகளுக்கும் அனுப்பமாறு தெரிவிக்கப்படுகிறது.
7. இம்மனைப்பிரிவுக்கு விரிவு அபிவிருத்தி திட்ட விதிகள் மற்றும் கட்டிட விதிகள் அனைத்தும் பொருந்தும்.
8. மனைப்பிரிவு அனுமதி தொடர்பாக ஆணையர், திருநெல்வேலி மாநகராட்சி அவர்களிடம் தனியாக உரிமம் பெறப்பட வேண்டும்.
9. "The Tamil Nadu Government in G.O.Ms.No.112. Housing and Urban Development Department dated:22.6.2017 have approved the Tamil Nadu Real Estate (Regulation & Development) Act 2016. The promoter has to advertise, market, book, sell or offer for sale or invite person to purchase in any manner any plot, apartment or building as the case may be in any Real Estate Project or part of it only after registering the Real Estate Project with the Real Estate Regulatory Authority."
10. Tamilnadu Combined Development and Building Rules 2019 விதி 11-இன் படி
The Permission granted by the competent authority shall not mean responsibility or clearance of the following aspects,

1. Title or ownership of the site or building
2. Easement Rights

பெறுநர்: ஆணையர்,
திருநெல்வேலி மாநகராட்சி

நகல்:

1. வைப்பறை (உத்தரவு கடிதம் மற்றும் வரைபடம் நிபந்தனைகளுடன்)
2. திருபாலகிருஷ்ணன் மற்றும் இருவர் } உத்தரவு கடிதம் மட்டும்
16, வாலாஜாபேட்டை வடக்கு தெரு,
தச்சநல்லூர் - 627 358

இணை இயக்குநர்/உறுப்பினர் செயலர்
மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்,
திருநெல்வேலி

3/10/2020

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் நடவடிக்கைகள்
 நிகழ்வு : திரு. க.கண்ணன் B.Sc., B.Ed.,
 1994ம் வருடத்திய திருநெல்வேலி மாநகராட்சி சட்டம் 250, 251-ன் கீழ்
 பிறப்பித்த அனுமதி

ந.க.எண்: ஜிபி1/475/2019

நாள்: 24-1-2021

பொருள்: மனைப்பிரிவு - திருநெல்வேலி மாநகராட்சி- தச்சநல்லூர் வார்டு -
 சத்திரம் புதுக்குளம் கிராமம் - சர்வே எண்கள் 77பகுதி 78
 பகுதி147/2A,147/2B,147/2C,147/3,148/1,148/2,148/3, 148/4,
 149/1,149/2,149/3,150/1,150/2,151,152)-ல் புதிய சர்வே வார்டு
 A-பிளாக்39,நகரளவை எண் 12/1,12/2,12/3,13/1,13/2,13/3,13/4,
 15,16/1,16/2,17,66/2,66/3,66/4,66/5,67/1,68/1-ல் 20155ச.மீ
 (4.98ஏக்கர்) நிலத்தில் குடியிருப்பு மனைப்பிரிவிற்கு - அனுமதி
 ஆணை வழங்குதல் - சார்பு

- பார்வை:
1. மனுதார.திரு.P.பாலகிருஷ்ணனம் மற்றும் B.வேணி என்பவரது திருநெல்வேலி உள்ளூர் திட்டக்குழுமத்தில் விண்ணப்பம் நாள் 31.05.2019
 2. திருநெல்வேலி உள்ளூர் திட்டக்குழுமம், உறுப்பினர் செயலர் அவர்களின் கடிதம் ந.க.எண்1159-2019-திஉதிசு நாள் 7.6.2019
 3. திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் உத்தரவு நாள் 17.08.2019
 4. இதே எண்ணிட்ட இவ்வலுவலக கடிதம் நாள் 19.8.2019
 5. நகர் ஊரமைப்பு இயக்குநர், சென்னை அவர்களின் கடிதம் எண் ந.க.எண்.21648/2019/TCP-6 நாள் 13.3.2020
 6. தானப்பத்திரம் பதிவு எண் : 838/2020 நாள் 31-8-2020
 7. இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம் நாள் 4.09.2020 (திருநெல்வேலி வட்டாட்சியர் முகவரியிட்டது)
 8. நகர் ஊரமைப்பு இணை இயக்குநர்/உறுப்பினர் செயலர் திருநெல்வேலி உள்ளூர் திட்டக்குழுமம் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்.2364/2020தல1003 நாள் 3.12.2020
 - 9.ஆணையாளர் அவர்களின் உத்தரவு நாள் 19.12.2020

உத்தரவு :

திருநெல்வேலி மாநகராட்சி, தச்சநல்லூர் வார்டு - சத்திரம் புதுக்குளம் கிராமம் - சர்வே எண்கள் 77பகுதி 78பகுதி147/2A,147/2B, 147/2C,147/3,148/1,

148/2,148/3, 148/4, 149/1,149/2,149/3,150/1, 150/2,151,152)-ல் புதிய சாவே
 வார்டு:A, பிளாக்39, நகரளவை எண்:12/1,12/2,12/3,13/1,13/2,13/3,13/4,
 15,16/1,16/2,17,66/2,66/3,66/4,66/5,67/1,68/1-ல்20155ச.மீ (4.98ஏக்கர்) நிலத்தில்
 குடியிருப்பு இடத்தில் மனைப்பிரிவிற்கு அனுமதி கோரி பார்வை (1)ல் கண்டுள்ளபடி
 மனுதாரர் சமர்ப்பித்த மனைப்பிரிவு வரைபடத்துக்கு பார்வை (8)ல் கண்டுள்ள நகர்
 ஊரமைப்பு இணை இயக்குநர்/உறுப்பினர் செயலர். திருநெல்வேலி உள்ளூர்
 திட்டக்குழுமம் அவர்களின் செயல்முறை ஆணையின்படி நகர் ஊரமைப்பு
 ஆணையர், சென்னை அவர்கள் ம.வ/ந.ஊ.இ. எண் 45/2020 என எண்ணிட்டு
 தொழில் நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்ட வரைபடத்திற்கு 1971-ம் ஆண்டு நகர்
 ஊரமைப்புச் சட்டம் பிரிவு 49-ன் கீழ் நிபந்தனைகளுக்குட்பட்டு வரைபடங்களுக்கு
 தி.அ/ம.வ/தி.உ.தி.கு எண் 47/2020 என்று எண்ணிடப்பட்டு திட்ட அனுமதி
 வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இம்மனைப்பிரிவுக்கு கீழ்க்கண்ட
 நிபந்தனைகளுடன் மாநகராட்சியால் அனுமதி வழங்கப்படுகின்றது.

சிறப்பு நிபந்தனைகள்:

நகர் ஊரமைப்புத் துறை சட்டப்பூர்வமாக தொழில்நுட்ப அனுமதி/திட்ட அனுமதி
 அளிப்பதன்மூலம் விண்ணப்பதாரரின் கோரிடல் உள்ள நில உரிமையை
 உறுதிப்படுத்தவில்லை. தொழில்நுட்ப அனுமதி/திட்ட அனுமதி அளிப்பதற்கு முன்பு
 விண்ணப்பதாரரின் விண்ணப்பத்துடன் சமர்ப்பித்த ஆவணங்களில்
 (கிரையப்பத்திரம்,குத்தகை பத்திரம், பட்டா, தானப்பத்திரம் பொது அதிகார
 பத்திரம் மேலும் பல) விண்ணப்பதாரர் வளர்ச்சி செய்ய உரிமையுள்ளதா என்று
 மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. அதன்மூலம் முதற்கட்டமாக விண்ணப்பதாரருக்கு
 வளர்ச்சி செய்ய உரிமை உள்ளதா என்று பார்க்கப்படுகிறது.

சொத்தினை வாங்க விரும்பும் எந்த நபரும், விண்ணப்பதாரருக்கு
 சொத்தின்மீது உள்ள உரிமையை தனியாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
 மேலும் அதன் மேல் வேறு யாரேனும் தனி நபர் உரிமை கோரினால் அவர்கள்
 அதனை பொருத்தமான தகுதியுள்ள நீதிமன்றத்தின் முன் தீர்த்துக்கொள்ளலாம்.
 இதனை முடிவு செய்ய நகர் ஊரமைப்புத் துறை பொருத்தமான அமைப்பு அல்ல"
 எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகின்றது.

நிபந்தனைகள் :

1. மனைப்பிரிவு நில உரிமை சம்மந்தமாக வருங்காலங்களில் ஏற்படும் நீதிமன்ற
 நடவடிக்கைகளுக்கு மனைப்பிரிவு உரிமையாளர் கட்டுப்பட வேண்டும்.

2. மாநகராட்சியின் முன் அனுமதியின்றி அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்துக்கு மாறாக மனையின் அளவுகள் சாலைகளின் அமைப்புகள், பொது ஒதுக்கீடு மனைகள் ஆகியவற்றை மாற்றுதல் மற்றும் மனையை மேலும் உட்பிரிவு செய்தல் ஆகியவற்றை எக்காரணத்தை முன்னிட்டுச் செய்தல் கூடாது.
3. இரு சாலைகள் சந்திக்கும் இடத்தில் அமையும் மனைகளின் அளவுகள் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் கண்டுள்ளவாறு மூலை முடக்குடன் (Splay) அமைக்க வேண்டும்.
4. அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள எந்த ஒரு மனையும் பொது காரணங்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள மனைகள் தவிர குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் அல்லது கடை பண்டகசாலை மற்றும் குடியிருப்பு அல்லாத குடியிருப்பைச் சார்ந்த உபயோகத்திற்கல்லாத கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்துதல் கூடாது. பொது வசதிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் யாவும் அங்கீகரிக்கப்பட்ட வரைபடங்களில் குறிக்கப்பட்டுள்ள உபயோகங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அந்த இடங்களை ஒதுக்கப்பட்ட உபயோகத்திற்காக சர்வே ரிக்கார்டுகளில் உட்பிரிவு செய்து கொள்ள வேண்டும்.
5. தனித்தொரு குடியிருப்பு அனுமதிக்கப்பட்ட மனையில் தனித்தொரு குடியிருப்பு மட்டுமே கட்டப்பட வேண்டும். ஒருபக்கம் இணைந்த வீடுகள் அனுமதிக்கப்பட்ட மனையில் ஒரு பக்கம் இணைந்த வீடுகள் கட்டப்பட வேண்டும். இதற்கு மாறாக எக்காலத்திலும் தனிப்பட்ட மனைகளில் அங்கீகரிக்கப்பட்ட அளவினையோ அமைப்பையோ மாறுபடுத்தும் வகையில் எந்த மனையும் திருத்தியமைப்பதோ, உட்பிரிவு செய்வதோ மாறுபட்ட உபயோகத்திற்கு பயன்படுத்தவோ கூடாது.
6. அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் காட்டியுள்ளவாறு கட்டிட வரம்பு விடப்பட வேண்டும். மனையின் எல்கைக்கும் கட்டிட வரம்புக்குட்பட்ட நிலப்பகுதியில் தெருவின் உயர்மட்டத்திலிருந்து 1.50 மீட்டர் (5' : 0') உயரத்திற்கு மேற்படாத சுற்றுச்சுவர் அல்லது வேலி தவிர வேறு எவ்வித கட்டிடமோ சுவரோ கட்டுதல் கூடாது.
7. மனையின் பக்க எல்கைக்கும் கட்டிடத்திற்கும் இடையில் ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்தது 1.50 மீட்டர் அளவுள்ள திறந்தவெளி இருத்தல் வேண்டும். ஒரு பக்கத்தில் இணைந்த வீடுகளுக்கு கட்டிட இணைப்பில்லாத பக்கம் 3.00 மீட்டர் திறந்தவெளி இருத்தல் வேண்டும்.
8. மனையில் பின்புற எல்லைக்கும் கட்டிடத்திற்கும் இடையில் மனையின் மொத்த அகலத்திற்கும் வியாபிக்கின்ற வகையில் குறைந்தது 3 மீட்டர் அளவுள்ள திறந்தவெளி இருத்தல் வேண்டும். இந்த பின்பக்கத்


372

திறந்தவெளியில் கிணறு, கழிப்பறை, எருக்குழி, மாட்டுத் தொழுவம், உந்துவண்டி நிறுத்தும் கொட்டகை போன்றவை அல்லது அவை போன்ற குடியிருப்பு அல்லாத அதைச் சார்ந்த கட்டிடங்கள் மட்டுமே அமைக்கப்படலாம். ஆனால் அக்கட்டிடங்களின் அகலம் பின் எல்லையின் நீளத்தில் மூன்றில் ஒரு பாகத்திற்கு மேற்படாமலும் மனையின் பின்பக்க நிலமட்டத்திலிருந்து 3.00மீ / 3.75மீ உயரத்திற்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.

9. மனையின் பரப்பில் 50 சதவீதத்திற்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது. கட்டாமல் விடப்படும் திறந்தவெளியினைத் தோட்டமாகவோ, திறந்த முற்றமாகவோ தனிப்பட்ட உபயோகத்திற்கான சுகாதாரமான நிலையில் துப்புரவாக பராமரித்தல் வேண்டும்.
10. மனைப்பிரிவில் பள்ளமாக உள்ள பகுதி தெரு மட்டத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்.
11. கடைக்கால் போடத் தேவையான அளவிற்கு அதிகமாக தரையை சமன்படுத்தவோ நிலச்சரிவை நேர் செய்யவோ மனையில் இருந்து மண் தோண்டி எடுத்துப் பள்ளங்கள், குழிகள் ஏற்படுத்துதல் கூடாது.
12. 9.0 மீட்டர் அகலத்திற்கு அதிகமாக உள்ள எல்லா தெருக்களிலும் நிழல் தரும் மரங்கள் எதிர்த்தாற்போல் அடுத்தடுத்த 9.0 மீட்டர் தூரத்திற்கு மேற்படாமல் சாலையின் எல்லையிலிருந்து 0.90 மீட்டருக்குள் அமைக்கப்பட வேண்டும். ஏற்கனவே சாலை மற்றும் பூங்கா பகுதியில் நடப்பட்டள்ள மரங்களை நல்ல முறையில் தண்ணீர் விட்டு பாதுகாக்க வேண்டும்.
13. மனைப்பிரிவில் கட்டிடங்கள் கட்டுவதற்கு முன் ஒவ்வொரு கட்டிடத்திற்கும் மாநகராட்சியிடமிருந்து அனுமதி பெற வேண்டும்.
14. அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் காண்பித்துள்ளவாறு குறைந்த மின் அழுத்தப் பாதையை மாற்றி அமைக்க வேண்டும்.
15. தமிழ்நாடு நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டம் 1978 நடைமுறையில் உள்ள இடத்தில் மனைப்பிரிவு அமைந்தால், மனைப்பிரிவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட விபரத்தினை தொடர்புடைய உச்சவரம்புச் சட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்தல் வேண்டும்.
17. மனுதாரர் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் அவர்களிடமிருந்து மனைப்பிரிவு வரைபடத்திற்கு ஒப்புதல் பெற்றவுடன் மனைப்பிரிவு ஒப்புதல் அளிக்கப்பட்ட இடத்தில் அறிவிப்புப் பலகையில் மனைப்பிரிவின் மாதிரி வரைபடம் ஒன்று வரைந்து மாநகராட்சியால் மனைப்பிரிவை அங்கீகரித்த எண்ணும் நாளும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.



17. மனைப்பிரிவு ஆய்வுக் கட்டணம் ரூ.42,075/- செல்லான் எண்:11881 நாள் 19.1.2021-ல் செலுத்தப்பட்டுள்ளது.
18. மின்விளக்கு கட்டணம் ரூ.6,71,600/-செல்லான் எண்: 11881நாள்: 19.1.2021-ல் செலுத்தப்பட்டுள்ளது
19. மனைப்பிரிவின் பொது ஒதுக்கீடு இடங்களான சாலைகள் ஆகியவற்றை தானப்பத்திர பதிவு எண்: 838/2020 நாள் 31-08-2020ன்படி தானமாக மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
20. பாதாள சாக்கடைத் திட்ட பங்களிப்புத்தொகையாக ரூ.87,000/-ஐ செல்லான் எண்:11880 நாள்: 19.01.2021ல் செலுத்தியுள்ளார்.
21. மழை நீர் வடிகால் கட்டணம் ரூ.11,94,232/- செல்லான் எண்: 11881 நாள் 19.1.2020-ல் செலுத்தப்பட்டுள்ளது.
22. குடிநீர் பகிர்தானக் குழாய் அமைக்க கட்டணம் ரூ.3,01,362/-ஐ செல்லான் எண் 11881 நாள் 19.1.2021-ல் செலுத்தப்பட்டுள்ளது.
23. இத்துடன் அங்கீகரிக்கப்பட்ட வரைபட நகல் இணைக்கப்பட்டுள்ளது.
24. உள்ளாட்சிக்கு தானமாக சாலை மற்றும் பொது திறவிடம் பகுதிகள் வருவாய் துறை சர்வே எண் உட்பிரிவுகள் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
(On line report)


 25.1.2021
 ஆணையாளருக்காக,
 திருநெல்வேலி மாநகராட்சி

பெறுநர்:

திரு.P.பாலகிருஷ்ணன் மற்றும் இருவர்
 16, வாலாஜாபேட்டை வடக்கு தெரு
 தச்சநல்லூர் - 627 358

2.மனைப்பிரிவு
 மனைப்பிரிவு வரைபடம்

நகல்:

1. உதவி ஆணையாளர், தச்சநல்லூர் மண்டலம் (உத்திரவு நகல் மட்டும்)
2. உதவி வருவாய் அலுவலர், தச்சநல்லூர் மண்டலம் (உத்திரவு நகல் வரைபடம் மட்டும்) காலிமனை வரிவிதிப்பு நடவடிக்கைக்கு
3. இணை இயக்குநர்/உறுப்பினர் செயலர், திருநெல்வேலி நகர் ஊரமைப்பு அலுவலகம், தெற்கு புறவழிச்சாலை, சேவியர் காலனி, திருநெல்வேலி 5 (உத்திரவு நகல் மட்டும்)
4. சார்பதிவாளர், Joint No I திருநெல்வேலி (உத்திரவு நகல் மட்டும்)
5. துணை இயக்குநர், உடன் தணிக்கைப் பிரிவு (உத்திரவு நகல் மட்டும்)
6. உதவி மற்றும் இளநிலைப்பொறியாளர், தச்சநல்லூர் மண்டலம் (தானப்பத்திரம் உத்தரவு நகல் மற்றும் மனைப்பிரிவு வரைபடம்)